

தமிழ் வாசகம்

1



தமிழ்

வாசகம்

முதலாம் ஆண்டு

கல்வி வெளியீட்டுத் திணைக்களம்



நல்லறம் அறிவான்ற தலைமுறை
நம் நாட்டிலே தோன்றிட
நம் மரசளிக்கும் கொடையிது
நல்வழி காட்டும் நல்லொளியாம் !

உங்கள் பின்வரும்
உடன் பிறவிகள் பொருட்டும்
உணர்வுடன் இதைப் பேணல்
உங்கள் கடனெனக் கொள்வீர்!

அறிவை வளர்த்திடச் சமவுரிமை
அனைவர்க்கும் வழங்கும் நோக்கில்
அரசு தரும் ஏடிதை
அக மகிழ்ந்து ஏற்றுடுவீர்!

றிச்சட் பதிறண
கல்வி, உயர்கல்வி அமைச்சர்

நூன்முகம் II

இந்நூல் 1998 ஆம் ஆண்டு விநியோகத்திற்கென மறுபதிப்புச் செய்யப்பட்டுள்ளது. இப்பதிப்பிற்குப் பல்வேறு வழிகளிலும் உதவிய சகலருக்கும் உள்ளங்கனிந்த நன்றி உரித்தாகுக.

தயானந்த முதலிகே

பதில் கல்வி வெளியீட்டு ஆணையாளரும்

பிரதிக் கல்விப் பணிப்பாளர் நாயகமும்.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம்,

“இசுறுபாய”,

பத்தாமுல்.

நூன்முகம் I

முதலாம் ஆண்டுக்கென இந்நூல் மறுபதிப்புச் செய்யப்பட்டுள்ளது. இதனை மறுபதிப்புச் செய்வதற்குப் பல்வேறு வழிகளிலும் ஒத்துழைத்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றி.

எம். கே. ஜே. ஏ. அல்விஸ்

கல்வி வெளியீட்டு

ஆணையாளரும் பிரதிக்

கல்விப் பணிப்பாளர் நாயகமும்.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம்.

“இசுறுபாய” பத்தாமுல்,

1993.01.01

முன்னுரை

முதலாம் ஆண்டுக்கான இந்தத் தமிழ் வாசகம் பாடவிதான அபிவிருத்தி நிலையத்தினால் ஆக்கப்பட்டது. அத்துடன் செயல் நூல் ஒன்றும் அந்நிலையத்தினாற் செய்யப்பட்டுள்ளது. தமிழ் வாசகத்துடன் செயல் நூலையும் பயன்படுத்துவதனால், பிள்ளைகள் வாசினைத் திறனை மிக விரைவாகப் பெற்றுக் கொள்வார்களென எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நூல் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் வெளியிடப்படுகின்றது. இதனை ஆக்குவதற்கும் வெளியிடுவதற்கும் உதவியளித்த அனைவருக்கும் என் நன்றி உரித்தாகும்.

எச். ஆர். சந்திரசேகர

ஆணையாளர்.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம்

மாளிகாவத்தை, கொழும்பு - 10.

1984.09.30.

தமிழ் வாசகம்

ஆண்டு 1

ஆசிரியருக்கான குறிப்பு

இப்புதுநூல் கல்வியமைச்சின் பணிப்பின் பேரில் 5 வயது நிரம்பிய சிறுவர்களுக்கென எழுதப்பட்டுள்ளது. சிறுவர்களின் வாசிப்புச் சுவையை வளர்ப்பதே இதன் முதன்மையான நோக்கம். இதனோடு கேட்டல், பேச்சு என்பவற்றிற்கும் இந்நூற் பாடங்கள் ஓரளவு உதவலாம்.

சிறுவர்களின் எழுத்துத் திறனை வளர்ப்பதற்கு மேலதிக 'செயல் நூல்' ஒன்றும் ஆக்கப்பட்டுள்ளது. அதனை வகுப்பறையிலே ஆசிரியர்கள் சிறந்த முறையிலே பாலருக்கும் பயிற்றி வழிகாட்டத்தக்க வகையில் பல்வேறு பயிற்சிகளை அச்செயல்நூல் கொண்டிருக்கும்.

5 வயதுக்கும் 6 வயதுக்கும் இடைப்பட்ட பாலர்களுக்கு அவர்களின் உளவியற்றைவகையையும் மொழி வளர்ச்சித் தேவைகளையும் உளங்கொண்டு பாடங்கள் எழுதப்பட்டுள்ளன. இப்பாடங்கள் யாவும் இரு தடவைகள் ஆசிரியர்களாலே பரிட்சார்த்த முறையிற் கற்பிக்கப்பட்டு வேண்டிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

சொற்கள், சொற்றொடர்கள், வாக்கியம் என்ற கிரமத்திற் பாடங்கள் அமைந்துள்ளன. இதற்கு அமைவாகப் பாடவிதான அபிவிருத்தி நிலையத்தின் ஆண்டு 1 ஆசிரியர் வழிகாட்டியிற் கூறப்பட்டுள்ள கற்பித்தல் முறை இந்நூலைக் கற்பித்தற்கும் வழிகாட்டும்.

இலங்கை எங்கணும் பல்வேறு வகைப்பட்ட சூழல்களில் வாழ்கின்ற தமிழ் பேசுங் குழந்தைகளின் சொல்வளத்தைக் கருத்திற் கொண்டே நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் மொத்தமாக 185 சொற்கள் இடம்பெறுகின்றன. வேற்றுமையுருபு ஏற்ற சொற்களும் பேச்சு மொழியுடன் மயக்கத் தருஞ் சொற்களும் கடுமையான வினைச்சொல் வடிவங்களும் இயன்ற அளவு தவிர்க்கப்பட்டுள்ளன. எனினும், பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் பொதுவான ஒரு மொழி நடையினைப் பெரிதும் தழுவி யுள்ளோம்.

இந்நூலில் 19 வாசிப்புப் பாடங்களும் 7 இலகுவான பாடல்களும் இடம்பெறுகின்றன. வாசிப்புப் பாடங்களிற் போலப் பாடல்களிலே சொற்களின் பொருளுக்கு அதிக அழுத்தத் தரவேண்டியதில்லை. பாடல்களைச் சுவைத்துப் பாடவும் அப்பாடல்களுக்கேற்ப அபிநயம் புரியவும் சிறுவர்களுக்குப் பயிற்சியளித்தல் விரும்பத்தக்கது.





பாடங்கள் வாசிப்புச் சுவையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கையில் உள்ளீடாக அவை நல்ல கருத்துக்களையும் பண்பாட்டையும் பிரதிபலித்து நிற்கின்றன. இந்நூலின் நோக்கத்தை நிறைவேற்றுவதிலும் அதற்காகப் பல்வேறு சிறந்த நெறி முறைகளை மேற்கொள்ளுதலும் அருபவம் வாய்ந்த ஆசிரியர்களின் கடனாகும்.

ஆசிரியர்கள் இந்நூலைக் கற்பிக்கையில் தமக்கு ஏற்படும் ஐயங்களையும் நூலிற் காணும் குறைகளையும் எடுத்துக் காட்டுவார்களாயின் அவை ஆராயப்பட்டு, உரியவாறு மறுபதிப்பிற் சேர்த்துக்கொள்ளப்படும்.

நூலாக்கக் குழுவினர்

படம் பார்த்துப் பேசுவோம்





என் அம்மா



என் அப்பா

என் அக்கா



என் அண்ணா

இவர் என் அக்கா




இவர் என் அண்ணா

தம்பி வா



தங்கை வா






தம்பி ஓடி வா



தங்கை ஓடி வா




பட்டம் விடுவோம்
பட்டம் விடுவோம்
பாலா ஓடி வா
பாடிப் பாடிப்
பட்டம் விடுவோம்
பாலா ஓடி வா



அங்கே பார்
அது ஒரு பூ
அது வெள்ளைப் பூ
அது அழகான பூ



தம்பி எழும்பு




முகம் கழுவு



கடவுளை வணங்கு






பாடும் படி

உணவு உண்



உடை அணி



பாடசாலை போ

தங்கை வா



தேநீர் குடி



பந்து அடி



முகம் கழுவு

விளக்கு ஏற்று




கடவுளை வணங்கு


பாடம் படி



நித்திரை கொள்



காலை நேரம்.
சேவல் கூவும்.
தூரியன் உதிக்கும்
பறவைகள் கீச்சிடும்.
பூக்கள் மலரும்.
பிள்ளைகள்
நித்திரை விட்டு
எழும்புவர்.





பாடம் 8

மாலை நேரம்.
வானம் சிவக்கும்.
சூரியன் மறையும்.
பறவைகள் கூடு சேரும்.
பசுக்கள் வீடு திரும்பும்.
கோயில் மணி கேட்கும்.
அம்மா விளக்கு ஏற்றுவார்.
பிள்ளைகள் பாடம் படிப்பார்.

பாடம் 9

நிலா நிலா வா வா
நில்லாமல் ஓடி வா
மலை மேல் ஏறி வா
மல்லிகைப் பூக் கொண்டு வா
நிலா நிலா வா வா
நில்லாமல் ஓடிவா





பாடம் 10

பசுவே பசுவே பாலைத் தா
பாலர் எமக்குக் குடிக்கத் தா
பச்சைப் புல்லை நாம் தருவோம்
பசிக்க உன்னை விடமாட்டோம்.

கோழிக் குஞ்சு வந்தது.
“கீச் கீச்” என்றது.



நாய் குஞ்சைப் பார்த்தது.
“வள் வள்” என்றது.

பூனை குஞ்சைப் பார்த்தது.
“மியா மியா” என்றது.

காகம் குஞ்சைப் பார்த்தது.
“கா கா” என்றது.

குஞ்சு “கீச் கீச்” என்றது.

கோழி “கொக் கொக்” என்றது.

குஞ்சு ஓடிப் போனது.


கோழி அணைத்துக் கொண்டது.



மாம்பழத்தைப் பார் தம்பி
மஞ்சள் நிறத்தில் பழம் இதாம்
செவ்வரத்தம் பூ இதாம்
சிவப்பு நிறத்தில் பூ இதாம்
வானம் உயர்ந்த வானமாம்
நீல நிறத்தில் வானமாம்.



காலையில் தம்பி எழுந்தான்.




முகம் கழுவினான்.

கடவுளை வணங்கினான்.



பாடம் படித்தான்.

உணவு உண்டான்.



உடை அணிந்தான்.



பாடசாலைக்குப் போனான்.

தங்கை வீட்டுக்கு வந்தாள்.



தேநீர் குடித்தாள்.

பந்து அடித்தாள்.



முகம் கழுவினாள்.

விளக்கு ஏற்றினாள்.



கடவுளை வணங்கினாள்.

பாடம் படித்தாள்.
உணவு உண்டாள்.



நித்திரை செய்தாள்.



கமால் வாழைப்பழம் உண்டான்.
வாழைப்பழம் இனித்தது.



மாலதி புளியம்பழம்
உண்டாள்.
புளியம்பழம் புனித்தது.

பாலன் மிளகாய் கடித்தான்.
மிளகாய் உறைத்தது.



தேவகி பாகற்காய்
கடித்தாள்.
பாகற்காய் கைத்தது.



அம்மா கடைக்குப் போனார்.
 அது ஒரு புத்தகக் கடை.
 அங்கே கதைப் புத்தகங்கள்
 இருந்தன.
 அவை அழகான கதைப்
 புத்தகங்கள்.
 படம் உள்ள கதைப்
 புத்தகங்கள்.
 அம்மா இரண்டு புத்தகங்கள்
 வாங்கினார்.

வீட்டுக்குக் கொண்டு வந்தார்.
 பாலன் ஒரு புத்தகம் எடுத்தான்.
 மாலதி ஒரு புத்தகம் எடுத்தாள்.
 இருவரும் ஆசையோடு படம்
 பார்த்தார்கள்.

அம்மா கதை சொன்னார்.
 பிள்ளைகள் ஆசையோடு
 கதை கேட்டார்கள்.




அக்காவும் தம்பியும்
கடைக்குப் போனார்கள்.
வழியில் ஆட்டுக்குட்டி
ஒன்று நின்றது.
ஆட்டுக்குட்டி “மே மே”
என்று கத்தியது.

அது நொண்டி நொண்டி
நடந்தது.

“ஐயோ பாவம்” என்றாள்
அக்கா.

“என்ன பாவம், வா
போவோம்” என்றான்
தம்பி.





“இல்லை, இல்லை, தம்பி, ஆட்டுக்
குட்டிக்குக் காலிலே காயம்.
மருந்து கட்டுவோம்” என்றாள் அக்கா.
அக்கா ஆட்டுக்குட்டியை
அணைத்துத் தூக்கினாள்.
அப்பாவுக்குக் காட்டினாள்.
அப்பா மருந்து கட்டினார்.
ஆட்டுக்குட்டி துள்ளித்
துள்ளி ஓடியது.





அண்ணா, அதோ ஒரு மாட்டு வண்டி
நாங்கள் வண்டி செய்வோமா?
செய்வோம். செய்வோம்.

பாலன் தென்னம்மட்டை எடுத்தான்.
மாலதி தடி எடுத்தாள்.

“கயிறும் சில்லும் வேண்டுமே”
என்றான் பாலன்.

“இன்னும், ஆணியும் பலகையும்
வேண்டும்” என்றாள் மாலதி.

இருவரும் அவற்றை எடுத்தார்கள்.
வண்டியும் மாடுகளும் செய்து
விளையாடினார்கள்.

நாளை என்ன விளையாட்டு?
றையில் விளையாட்டு.






சுக்குப் பக்குச் சுக்குப் பக்குச்
கூ


கடகட கடகட கடகட கடகட


கணபதி பகவதி சுதமதி வா
கடுகதி றெயில்விட அகமது வா
சுக்குப் பக்குச்

மலை குகை பனைவெளி கடகட வா
வயல்வெளி முழுவதும் கடகட வா
சுக்குப் பக்குச்



சல் சல் வண்டி - மாட்டு வண்டி
சவாரி போகும் நல்ல வண்டி
டிங் டிங் வண்டி - சயிக்கிள் வண்டி
இருந்து மிதிக்க ஓடும் வண்டி
விர் விர் வண்டி கார் வண்டி
விரைவாய்ப் போகும் கார் வண்டி





பாலனும் மாலதியும்
பாடசாலைக்குப் போனார்கள்.

ஆசிரியர் வகுப்புக்கு வந்தார்.
பிள்ளைகள் எழுந்து வணக்கம்
சொன்னார்கள்.

ஆசிரியரும் வணக்கம் என்றார்.

பிள்ளைகள் இருந்தார்கள்.
மாலதி கதை சொன்னாள்.

பாலன் பாட்டுப் பாடினான்.

பிள்ளைகளும் பாடினார்கள்.

பூக்கள் செய்தார்கள்.

மணி ஓசை கேட்டார்கள்.

பிள்ளைகள் ஊஞ்சல் ஆடினார்கள்.

பந்து அடித்தார்கள்.



ஈ ஒன்று தன் பெயரை
மறந்துவிட்டது.

ஈ ஒரு பூனையைக்
கண்டது.

“பூனை, பூனை, என்
பெயரை மறந்துவிட்டேன்.
என்பெயரைச் சொல்”
என்றது. பூனை “மியா..
மியா” என்றது.

ஈ, “இது என் பெயர்
இல்லை” என்றது.

ஈ ஒரு நாயைக் கண்டது.

“நாய், நாய், என் பெயரை
மறந்துவிட்டேன்.

என் பெயரைச் சொல்”
என்றது. நாய் “வள்... வள்”
என்றது. ஈ, இது என் பெயர்
இல்லை” என்றது.





ஈ, ஒரு குதிரையைக் கண்டது.
“குதிரை, குதிரை, என் பெயரை
மறந்துவிட்டேன்.
என் பெயரைச் சொல்” என்றது.
குதிரை, “ஈ... ஈ” என்றது.
உடனே ஈ “தெரியும் தெரியும்”
என்று பறந்து போனது.



பந்தடிப்போம் பந்தடிப்போம்

பாலா ஓடி வா

பாய்ந்து பாய்ந்து நாங்கள் இன்று

பந்தடிப்போமே

முந்தி நின்று வந்து நன்கு


பந்தடிப்போமே

துள்ளித் துள்ளிப் பந்தை நாங்கள்

தூக்கியடிப்போம்

கூடித் தேடிப் பந்தை நீங்கள்
ஒடிப் பிடியுங்கள்
ஓய்ந்து நின்று சோர்ந்திடாமல்
ஓங்கியடியுங்கள்
பாலன் சீலன் அன்வர் குமரன்
பாலர் சேருவோம்
பாடியோடி நாங்கள் கூடிப்
பந்தடிப்போமே.





நாங்கள் இலங்கை மக்கள்.
எங்கள் நாடு இலங்கை.

இது அழகான நாடு.
இது வளமான நாடு.
இங்கு நெல் உண்டு.
தேயிலையும் இறப்பரும் உண்டு.
நாங்கள் எங்கள் நாட்டை
விரும்புகிறோம்.



பாடம் 25

இலங்கை நாடு எம் நாடு
இனிய எங்கள் தாய் நாடு
அழகு மலைகள் நிறை நாடு
ஆறுகள் பாய்வது எம் நாடு
மழை வளம் உள்ளது எம் நாடு
மண் வளம் உள்ளது எம் நாடு
நெல்லொடு தேயிலை, தென்னை,
பனை நிலையாய் ஓங்கும் எம் நாடு
பல இன மக்கள் நண்பர்களாய்
பழகியே வாழ்வது எம் நாடு.

ஃ
க்
ங்
ச்
ஞ்
ட்
ண்
த்
ந்
ப்
ம்
ய்
ர்
ல்
வ்
ழ்
ள்
ற்
ன்

அ
க
ங்
ச
ஞ
ட
ண
த
ந
ப
ம
ய
ர
ல
வ
ழ
ள
ற
ன

ஆ
கா
ஙா
சா
ஞா
டா
ணா
தா
நா
பா
மா
யா
ரா
லா
வா
ழா
ளா
றா
னா

இ
கி
கி
சி
ஞி
டி
ணி
தி
நி
பி
மி
யி
ரி
லி
வி
ழி
ளி
றி
னி

ஈ
கீ
கீ
சீ
ஞீ
டீ
ணீ
தீ
நீ
பீ
மீ
யீ
ரீ
லீ
வீ
ழீ
ளீ
றீ
னீ

உ
கு
ங்
சு
ஞு
டு
ணு
து
நு
பு
மு
யு
ரு
லு
வு
மு
ரு
று
னு

உள	எ	ஏ	ஐ	ஓ	ஔ	ஔள
கூ	கெ	கே	கை	கொ	கோ	கௌ
நூ	நெ	நே	நை	நொ	நோ	நௌ
சூ	செ	சே	சை	சொ	சோ	சௌ
ஞா	ஞெ	ஞே	ஞை	ஞொ	ஞோ	ஞௌ
டூ	டெ	டே	டை	டொ	டோ	டௌ
ணூ	ணெ	ணே	ணை	ணொ	ணோ	ணௌ
தூ	தெ	தே	தை	தொ	தோ	தௌ
நூ	நெ	நே	நை	நொ	நோ	நௌ
பூ	பெ	பே	பை	பொ	போ	பௌ
மூ	மெ	மே	மை	மொ	மோ	மௌ
யூ	யெ	யே	யை	யொ	யோ	யௌ
ரூ	ரெ	ரே	ரை	ரொ	ரோ	ரௌ
லூ	லெ	லே	லை	லொ	லோ	லௌ
வூ	வெ	வே	வை	வொ	வோ	வௌ
ழூ	ழெ	ழே	ழை	ழொ	ழோ	ழௌ
ளூ	ளெ	ளே	ளை	ளொ	ளோ	ளௌ
றூ	றெ	றே	றை	றொ	றோ	றௌ
னூ	னெ	னே	னை	னொ	னோ	னௌ

தேசிய கீதம்

சிநீ லங்கா தாயே - நம் சிநீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

நல்லெழில் பொலி சீரணி
நலங்கள் யாவும் நிறை
ஞாலம் புகழ் வள வயல் நதுமலை மலர்
நறுஞ்சோலை கொள் லங்கா
நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்
நமதுதி ஏல் தாயே
நமதலை நினதடி மேல் வைத்தோமே
நமதுயிரே தாயே - நம் சிநீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே.

நமதாரஞள் ஆனாய்
நவை தவிர் உணர்வானாய்
நமதேர் வலியானாய்
நவில் சுதத்திரம் ஆனாய்
நமதிளமையை நாட்டே
நகு மடி தனையோட்டே
அமைவுறும் அறிவுடனே
அடல்செறி துணிவருளே - நம் சிநீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

நமதார் ஒளி வளமே
நறிய மலர் என நிலவும் தாயே
யாமெலாம் ஒரு கருணை அனைபயந்த
எழில்கொள் சேய்கள் எனவே
இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம்
ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி
நமோ நமோ தாயே - நம் சிநீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே.

அ
அம்மா
அப்பா
அக்கா
அண்ணா
அங்கே
அது
அடி
அடித்தாள்
அடித்தார்கள்
அடித்தது
அணி
அணிந்தான்
அணைத்து
அவை
அழகான

ஆ
ஆசிரியர்
ஆசை
ஆடினார்கள்
ஆடு
ஆட்டுக்குட்டி
ஆணி

இ
இங்கு
இது
இரண்டு
இருவர்
இருந்தன
இருந்தார்கள்
இலங்கை
இல்லை
இனித்தது
இன்னும்
இறப்பர்

ஈ
ஈ
உ
உடனே
உடை
உணவு
உண்
உண்பான்
உண்டாள்
உண்டு
உதிக்கும்
உறைத்து

ஊ
ஊஞ்சல்

எ
எங்கள்
எடுத்தான்
எடுத்தாள்
எடுத்தார்கள்
எழுந்து
எழுந்தான்
எழும்பு
என்
என்ன
என்று
என்றது
என்றாள்
என்றான்
என்றார்
என்றார்கள்

ஏ
ஏற்று

ஏற்றினான்
ஏற்றுவார்

ஐ
ஐயோ

ஓ
ஓரு
ஓன்று

ஔ
ஔடி
ஔடியது

க
கடவுள்
கடித்தான்
கடை
கட்டினார்
கட்டுவோம்
கண்டது
கண்டார்கள்
கடை
கதை
கத்தியது
கழுவு
கழுவினான்
கழுவினாள்
கயிறு

கா
காட்டினாள்
காயம்
காலை
கால்

கீ
கீச்சிடும்

கு
குடி
குதிரை
குஞ்சு
கூ
கூடு
கூவும்

கே
கேட்கும்
கேட்டார்கள்

கொ
கொண்டான்
கொள்

கோ
கோழி

கி
கில்லு
கிவக்கும்
கூ
கூரியன்

செ
செய்தார்கள்
செய்து
செய்வோம்
செய்வோமா

சே சேவல்	நா நாங்கள் நாடு நாய் நாளை	பாடசாலை பாடினான் பாடினார்கள் பாட்டு பாவம் பார் பார்த்தார்கள்	மலரும் மறந்துவிட்டது மறந்துவிட்டேன் மறையும்
சொ சொல் சொன்னாள் சொன்னார்	நி நித்திரை நின்றது	பி பிள்ளைகள்	மா மாடு மாட்டு வண்டி
த தங்கை தடி தம்பி	நெ நெல்	பு புத்தகம் புளித்தது புளியம்பழம்	மி மிளகாய்
தி திரும்பும்	நே நேரம்	பூ பூனை	மு முகம்
து துள்ளி	நொ நொண்டி	பு புனை	வ வகுப்பு வணங்கு வணங்கினான் வணங்கினாள் வணக்கம் வண்டி வந்தாள் வந்தார் வழி வளம்
தூ தூக்கினாள்	ப படம் படி படிப்பார்கள் படித்தான் படித்தாள் பந்து பறவைகள் பலகை பறந்து	பெ பெயர்	வா வாங்கினார் வால் வாழைப்பழம் வானம்
தெ தெரியும் தென்னம்மட்டை தென்னை	பா பாகற்காய் பாடம்	போ போ போகும் போவோம் போனது போனான் போனார் போனார்கள் ம மக்கள் மணி மருந்து மஞ்சள் நிறம்	வி விளக்கு வீ வீடு
தே தேநீர் தேயிலை		றெ றெயில்	
ந நடந்தது			

முதலாம் பதிப்பு	1985
இரண்டாம் பதிப்பு	1986
மூன்றாம் பதிப்பு	1988
நான்காம் பதிப்பு	1989
ஐந்தாம் பதிப்பு	1990
ஆறாம் பதிப்பு	1991
ஏழாம் பதிப்பு	1992
எட்டாம் பதிப்பு	1993
ஒன்பதாம் பதிப்பு	1994
பத்தாம் பதிப்பு	1995
பதினோராம் பதிப்பு	1996
பன்னிரண்டாம் பதிப்பு	1997

எல்லா உரிமையும் இலங்கை அரசினர்க்கே.

இந்நூல், இலங்கை அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தில் அச்சிடப்பட்டு
கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டது.

தமிழ்மொழி ஆலோசனைக் குழு

1. கலாநிதி ஆ. கந்தையா
2. பேராசிரியர் ஆ. சதாசிவம்
3. கலாநிதி சிரோன்மணி இராசரத்தினம்
4. கே. கோணேசபிள்ளை
5. இராசேஸ்வரி செல்வரத்தினம்
6. எம். எச். எம். ஜெபர்

நூலாக்கக் குழு

1. இ. முருகையன் (தலைவர்)
2. கலாநிதி சிரோன்மணி இராசரத்தினம்
3. த. கனகரத்தினம்
4. க. சொக்கலிங்கம்
5. வை. க. சிவப்பிரகாசம்
6. வி. சுப்பிரமணியம்
7. வள்ளிநாயகி இராமலிங்கம்

ஓவியர்

க. இராசரத்தினம்

பதிப்பாசிரியர்

எம். ஐ. எஸ். ஏ. கல்ல்

